

DEPOSITION OF WITNESS
(Chapter Code of Civil Procedure)
IN THE COURT OF THE DISTRICT MUNSIF BODINAYAKANUR
O.S.No. 55/2024

Deposition of Witness: PW1.

Name	சின்னமகராஜன்	Father Name –	மாரிமுத்து
Age	50	Village –	சின்னமனூர்
		Taluk –	உத்தமபாளையம்

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the day of 10.03.2026.

1ம் பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை.

1. நான் பண்ணைப்புரம் பேரூராட்சியில் பணியாற்றி வருகிறேன் என்றால் சரிதான். பணிநிரந்தரம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறேன் என்றால் சரிதான். இந்த வழக்கில் வாதிகளான பாலசுப்பிரமணி, பழனிச்சாமி என்ற தேனிவீரன், முருகானந்தம் மற்றும் முனியம்மாள் ஆகியோர் பண்ணைப்புரம் பேரூராட்சியில் பணிநிரந்தரம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள் என்றால் சரிதான். 5ம் வாதியின் கணவர் இறந்துபோன முருகேசனும் பணிநிரந்தரம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தார் என்றால் சரிதான். நானும் இதர வாதிகளும் 1ம் பிரதிவாதி சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறோம் என்றால் சரிதான். என்னுடைய சங்க உறுப்பினர் எண் என்ன என்றால் சரியாக சொல்ல முடியாது. எவ்வளவு கடன் வாங்கினேன் என்றால் ரூ.7,00,000/- கடன் வாங்கினேன், பிடித்தம் போக ரூ.6,30,000 கொடுத்தார்கள். பிடித்தம் செய்யப்பட்ட கடன் தொகையில் பத்து சதவீதமான ரூ.70,000 த்தை என்னுடைய கணக்கில் Share Capital ஆக வைப்பீடு செய்துள்ளார்கள் என்றால் சரிதான், அவ்வாறு தான் என்னிடம் சொன்னார்கள். மேற்படி ரூ.70,000 share capital க்கு வருடா வருடம் Dividend கொடுத்து வந்தார்கள் என்றால் ஒரு வருடம் மட்டும் எனக்கு கொடுத்தார்கள். நான் கடன் வாங்கியதில் இருந்து வருடா வருடம் எனக்கு Dividend கொடுத்தார்கள் என்றால் ஒரு வருடம் மட்டும் தான் எனக்கு கொடுத்தார்கள். நான் கொடுக்க வேண்டிய கடன் தொகையை மாத தவணைகளில் எனது சம்பளத்தில் இருந்து பண்ணைப்புரம்

பேரூராட்சி செயல் அலுவலர் 1ம் பிரதிவாதிக்கு கொடுத்துவிடுவார் என்றால் சரிதான். மாதா மாதம் சம்பளம் வழங்கும்போது எனக்கு சம்பள பட்டியல் கொடுப்பார்கள் என்றால் எங்கள் அலுவலகத்தில் கொடுக்கமாட்டார்கள். பொதுவாக அனைத்து அலுவலகத்திலும் சம்பளம் தரும்போது சம்பள பட்டியல் கொடுப்பார்கள் என்றும், நான் வழக்கிற்காக தற்போது பொய்யாக சாட்சியம் அளிக்கின்றேன் என்றால் சரியல்ல, எனக்கு சம்பளம் கொடுக்கும்போது Acquittance Register ல் கையொப்பம் வாங்குவார்கள் அதைப்பார்த்து சம்பளத்தை தெரிந்து கொள்வோம். Acquittance Register ல் என்னென்ன சம்பளப் பிடித்தல்கள் செய்யப்பட்டுள்ளது என்று வந்து விடும் என்றால் சரிதான். Acquittance Register ல் 1ம் பிரதிவாதிக்கு மாதத்தவணை செலுத்துவதற்காக பிடித்தம் செய்யப்பட்ட விபரமும் வந்துவிடும் என்றால் சரிதான். நானும் மற்ற வாதிகளும் 06.09.2018 ம் தேதி 1ம் பிரதிவாதி அலுவலகத்தில் இருந்து கடன் பெற்றோம் என்றால் சரிதான். என்னுடைய கடனிற்காக பிடித்தம் செய்வது போல் மற்ற வாதிகள் பெற்ற கடனுக்காக அவர்களுடைய மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றால் சரிதான். நானோ அல்லது மற்ற வாதிகளோ 1ம் பிரதிவாதி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று கடன் தொகை எதுவும் செலுத்தவில்லை என்றால் சரிதான். நான் உறுப்பினராக சேர்ந்த தேதியில் இருந்து மாதம் மாதம் ரூ.1000 உறுப்பினர் சந்தா தொகையாக 1ம் பிரதிவாதி அலுவலகத்திற்கு செலுத்தி வருகிறோம் என்றால் சரிதான். மேற்படி உறுப்பினர் சந்தா தொகையையும் என்னுடைய சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து செயல் அலுவலர் செலுத்திவிடுவார் என்றால் சரிதான். கடன் வாங்கியதில் இருந்து எந்த காலம் வரை நான் 1ம் பிரதிவாதி அலுவலகத்திற்கு மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தி வந்தோம் என்றால் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொண்டனர். 2020 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் 2020 வரை ரிசர்வ் வங்கி Guidelines படி எங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யவில்லை என்றால் சரிதான். டிசம்பர் 2020 முதல் எந்த மாதம் வரை எங்கள் சம்பளத்தில் இருந்து

கடனுக்காக பிடித்தம் செய்யப்பட்டது என்றால் 2023ம் ஆண்டு வரை பிடிக்கப்பட்டது மாதம் சரியாக ஞாபகம் இல்லை. 2023ம் வருடத்திற்கு பின்பு எங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் சரிதான், அதன்பின்பு இந்த வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததால் பிடித்தம் செய்யப்படவில்லை. Acquittance Register யை பார்த்தால் எங்களிடம் இ ருந்து எத்தனை மாத தவணைகள் பிடிக்கப்பட்டது என்று தெரிந்துவிடும் என்றால் சரிதான். 1ம் பிரதிவாதி அலுவலகத்தில் இருந்து எங்களிடம் நேரடியாக கடன் தொகை வசூலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எங்கள் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை அவர்கள் பிடித்தம் செய்து கொள்வார்கள் என்றால் சரிதான், 1ம் பிரதிவாதி Demand notice அனுப்பினால் தான் எங்கள் செயல் அலுவலர் எங்கள் சம்பளத்தில் பிடிப்பார். நாங்கள் வாங்கிய கடன் வரவு செலவுகள் குறித்து எங்கள் செயல் அலுவலகர் மூலம் Acquittance Register யை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் சரிதான். ரிசர்வ் வங்கி பிறப்பித்த Guideline படி 8 மாதத் தவணைகள் தள்ளிப்போகுமே தவிர அது தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் சரிதான், ஆனால் 1ம் பிரதிவாதி அந்த 8 மாதத்திற்கு அபராதத்தொகை விதித்துள்ளார். 1ம் பிரதிவாதிக்கு அபராதத்தொகை விதிக்கும் அதிகாரம் இல்லை என்றும், ரிசர்வ் வங்கி பிறப்பித்த Guidelines படி தான் 1ம் பிரதிவாதி கடன் தொகையை வட்டியுடன் திரும்ப கேட்கிறார் என்றால் சரியல்ல, அபராதத்தொகையை தள்ளுபடி செய்வதற்காக தான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம், நாங்கள் தற்போதும் கடனை திரும்ப செலுத்த தயாராக இருக்கின்றோம். 1ம் பிரதிவாதி நேரடியாக எங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வந்து கடன் தொகையை கேட்டு மிரட்டவில்லை என்றால் சரிதான், நாங்கள் 1ம் பிரதிவாதி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது நான் கேட்கும் வட்டியை நீங்கள் செலுத்த வேண்டும் என்று எங்களிடம் சொன்னார். என்னிடம் காட்டப்படுவது 1ம் பிரதிவாதி தரப்பில் எதிர்வழக்குரையுடன் தாக்கல் செய்த 3வது ஆவணமான உறுப்பினர் கடன் பேரேடிச் சொல்லியுள்ள விபரங்கள் சரியாக உள்ளது என்றால் அதில் என்

பெயரும் கணக்கு எண்ணும் உள்ளது அதில் உள்ள விபரங்கள் குறித்து எனக்கு தெரியாது. என்னிடம் காட்டப்படுவது வா.சா.ஆ.5 1ம் பிரதிவாதியால் 2ம் பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட மாதாந்திர கேட்பு பட்டியல் என்றால் சரிதான். வா.சா.ஆ.5 ஆவணத்தில் நாங்கள் கடன் பெற்ற தொகை எவ்வளவு, நாங்கள் செலுத்தியுள்ள தொகை எவ்வளவு, நாங்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று சொல்லப்பட்டுள்ளது என்றால் சரிதான், ஆனால் நாங்கள் கொரோனா கால கட்டத்திற்கு பின்பு செலுத்திய தொகை அனைத்தும் அபராத வட்டியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அபராத வட்டி விதிக்கும் அதிகாரம் 1ம் பிரதிவாதியான செயலாளருக்கு இல்லை என்றும், ரிசர்வ் வங்கியின் விதிகளின் அடிப்படையில் தான் அபராதம் விதிக்கப்பட்டது என்றால் சரியல்ல. தற்போது 1ம் பிரதிவாதி நாங்கள் செலுத்த வேண்டிய பாக்கி கடன் தொகைக்கான பட்டியலை தாக்கல் செய்தால் கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளோமா என்றால் அபராத வட்டித்தொகையை தள்ளுபடி செய்து கொடுத்தால் கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன். வழக்கு தாக்கல்செய்த பின்பு எங்களது சம்பளக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் சரிதான். தற்போது பிடித்தம் செய்யாமல் இருக்கும் காலத்திற்கு நாங்கள் அபராத வட்டித்தொகை செலுத்த கடமைபட்டவர்கள் என்றால் சரியல்ல. எங்களுக்கும் 1ம் பிரதிவாதிக்கம் நாங்கள் வாங்கிய கடன் சம்மந்தப்பட்ட பிரச்சனையை தவிர்த்து வேறு தனிப்பட்ட பிரச்சனைகள் உண்டா என்றால் தனிப்பட்ட பிரச்சனைகள் இல்லை. நாங்கள் வழக்குரையில் சொல்லியுள்ளபடி 1ம்பிரதிவாதி எங்களை எங்கும் வைத்து திட்டியதோ மிரட்டியதோ கிடையாது என்றும், இந்த வழக்கு தாக்கல் செய்து ஆதாயம் அடையவேண்டும் என்று வழக்குரையில் பொய்யாக சொல்லியுள்ளோம் என்றால் 1ம்பிரதிவாதி என்னை பொது வெளியிலோ வேலை பார்க்கும் இடத்தில் வைத்து திட்டியது கிடையாது, மற்ற வாதிகளை திட்டியுள்ளாரா என்று எனக்கு தெரியாது. நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ. 5 ஆவணத்தின்படி நான் செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித்தொகையை நான் செலுத்த கடமைபட்டவர்

என்றால் சரியல்ல. அபராத வட்டியோ வேறு விதமான வட்டியோ விதிப்பதற்கு 1 ம் பிரதிவாதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், ரிசர்வ் வங்கி பிறப்பித்த விதிமுறைகளின்படியும், கூட்டுறவு வங்கிகள் விதிமுறைகளின்படியும் தான் அபராத தொகையும் வட்டித்தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. 1 ம் பிரதிவாதி சங்கத்திற்கு நாங்கள் திரும்ப செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித்தொகையை திரும்ப செலுத்துவதில் இருந்து கால தாமதப்படுத்துவதற்காக நாங்கள் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால் சரியல்ல.

Take down by me in the open Court
and read over to the witness admitted
by the witness to be correct.

District Munsif,
Bodinayakanur.